தெரிவித்தார்கள். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் NPR குறித்துப் பேசும்போது, இஸ்லாமியத் திருவிழாக்கள் NPR manual–ல் இடம்பெறவில்லை என்று கூறினார்கள். இதே கருத்தை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களும் கூறினார்கள். எனவே, திருவிழாக்கள் பற்றிய NPR manual, 2010 மற்றும் 2020–ல் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட NPR manual–லும் மேற்கூறிய இஸ்லாமியத் திருவிழாக்கள் இடம்பெறவில்லை. 2010 ஆம் ஆண்டைய NPR manual–ல் இடம்பெற்ற அனைத்து திருவிழாக்களும் 2020–லும் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆங்கில ஆண்டு தவிர, இஸ்லாமிய ஆண்டைக் கணக்கிடும் வகையில், அதற்கான ஆங்கில ஆண்டோடு ஒப்பிடும் வகையில், கையேட்டில் அட்டவணை உள்ளது. கிராமப்புறங்களில் சிலர் தங்கள் பிறந்த நாள் குறித்த விவரம் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் திருவிழாக்களை நினைவில் கொண்டிருந்தால், அதனடிப்படையில் பிறந்த மாதத்தினைக் கணக்கிட ஏதுவாக இதற்கான நெறிமுறைகள் NPR கையேட்டில் இடம்பெற்றுள்ளன. 2010–ல் NPR நடந்தபோது, யார் மத்தியில் ஆட்சியில் இருந்தது? யார் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். மற்றபடி திருவிழாக்களுக்கும், NPR படிவத்திற்கும், நான் ஏற்கெனவே கூறியபடி சம்பந்தம் எதுவும் இல்லையென்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். (குறுக்கீடு)

8. வினாக்கள்–விடைகள் நேரத்தில் மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்த பதிலில் திருத்தம்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. சி.வி. சண்முகம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தொழிலாளர் நீதிமன்றம் அமைப்பது சம்பந்தமாகக் கேட்டார்கள். அதுகுறித்து, நான் ஏற்கெனவே சொன்ன பதிலிலே ஒரு திருத்தம். அந்தத் தொழிலாளர் நீதிமன்றம் 20–12–2019 அன்றே கிருஷ்ணகிரியிலே செயல்படத் தொடங்கிவிட்டது என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*